



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

இற்றவாளியைப் பிழத்தலே அவ்வது கிருட்டினமைகளை கண்டிடத்தலே பெற்றி அவிள்க்கிறவருக்கும் பொலிஸ் இன்பைக்டர் ஜென்றலின் து சிபாரின்பேரில் நன்கொடை கண்டத்தும், கிருட்டினமைகளை வகுத்திருப்பவருக்கு விரோதமாய் வழக்கு வைக்கக்கப்படும். தப்பிப்போன மறியங்காரரைப் பிழத்தலுக்கு வெடுமதி மறியல்லீட்டின் வெபக்ற் ஜென்றலிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம். .

WANTED BY THE POLICE.

A NAGIPURA NANDORIYA ; charged with robbery on January 5, 1895, at Pallegoda in Iddagoda patta, Kalutara District ; is a Sinhalese ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 30 years ; height, 6 ft. ; make, thin ; complexion, brown ; nose, prominent ; eyes, black ; hair, tied in a knot ; wears moustaches ; general residence, Indigastuduwa ; haunts Dodanpapitiya in Pasdu-Walallawiti korale ; is wellknown to Don Sadrīs, Police Vidane of Indigastuduwa, and to Don Udenis Jayanetti, Police Vidane of Dodanpapitiya. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,105 for his arrest.

Anagipura Buriya ; charged with robbery on January 5, 1893, at Pallegoda in Iddagoda patta, Kalutara District ; is a Sinhalese ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 19 years : height, 5 ft. ; make, stout ; complexion, dark ; nose, flat ; eyes, dark ; hair, tied in a knot ; has slight moustaches and beard ; general residence, Pallegoda ; haunts Dodanpapitiya in Pasdun-Walallawiti korale ; is well known to Don Sadris, Police Vidane of Indigastuduwa, and to Don Udenis Jayanetti, Police Vidane of Dodanpapitiya. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,105 for his arrest.

Arnoliya ; charged with robbery on January 5, 1895, at Pallegoda in Iddagoda patti, Kalutara District ; is a Sinhalese ; religion. Buddhist : occupation, cultivator ; age, 27 years ; height, 5 ft. ; make, thin ; complexion, dark brown ; nose, prominent ; eyes, dark ; hair, tied in a knot ; has slight moustaches ; general residence, Kanana in Pasdun-Walallawiti korale ; is well known to Don William, Police Vidane of Kanana. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,105 for the arrest of accused.

Siriwedidurage Kaluwa; charged with theft on January 11, 1895, at Galpotawala in Iddagoda patta, Kalutara District; is a Sinhalese; religion, Buddhist; occupation, cultivator; age, 19 years; height, 4 ft. 6 in.; complexion, dark; nose, large; teeth, well set; hair, black, tied in a knot; has no beard; shoulders broad; general residence, Galpotawala; haunts Indigastuduwa and Pallegoda; is well known to the Police Vidanes of Galpotawala, Indigastuduwa, and Pallegoda. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,125 for his arrest.

Anagipura Guneriya ; charged with theft on January 11, 1895; at Galpotawala in Iddagoda patta, Kalutara District; is a Sinhalese; religion, Buddhist; occupation, cooly; age, 26 years; height, 4 ft.; complexion, dark brown; nose, flat; teeth, well set; hair, brown; has a

scanty beard ; general residence, Indigastuduwa ; is well known to Don Sadrus, Police Vidane of Indigastuduwa. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,125 for the arrest of accused.

Egode James ; charged with robbery and voluntarily causing hurt on January 14, 1895, on the Kalutara-Agallawa road ; is a Sinhalese of the Wellala caste ; religion, Buddhist ; has no occupation ; age, 23 years ; height, 5 ft. ; make, stout ; complexion, dark ; nose, flat ; eyes, dark ; hair, tied in a knot ; has no beard ; general residence, Puhambugoda in Idagoda patty, Kalutara District ; haunts Haldummulla, Kurunegala, and Galle District ; parents live at Puhambugoda ; is well known to J. W. A. Kotalawala, Police Vidane of Puhambugoda, and to David de Alwis, Village Sergeant of Iddagoda patty. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,164 for the arrest of accused.

Muttaretti Ronga *alias* Soga ; charged with robbery and causing grievous hurt on January 16, 1895, at Kotagedara in Iddagoda patty, Kalutara District ; is a Sinhalese ; religion, Buddhist ; occupation, cultivator ; height, 5 ft. ; make, thin ; complexion, brown ; nose, prominent ; front teeth are missing ; eyes, dark ; hair tied in a knot ; has slight moustaches and beard ; general residence, Kotagedara ; haunts Narawila and Henagama ; is well known to Don Porolis, Vidane Arachchi of Horawala division, and to Isaris Fernando, Police Vidane. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,165 for the arrest of accused.

Fernando alias Anagipura Dawaneriya ; charged with robbery and causing grievous hurt on January 16, 1895, at Kotagedara in Iddagoda patty, Kalutara District ; is a Sinhalese ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 30 years ; height, 5 ft. 6 in. ; complexion, dark brown ; teeth, ordinary ; eyes, dark ; hair, tied in a knot ; wears moustaches ; general residence, Indigastuduwa ; haunts Pallegoda ; is well known to Don Sadris, Police Vidane of Indigastuduwa, and to Don Porolis, Police Vidane of Horawala division. The Police Magistrate of Kalutara has issued warrant No. 19,165 for the arrest of accused

STOLEN.

ON February 22, 1895, from the District Engineer's stables at Wariyapola : 1 linen sheet marked "H. Mayne, 49th Regiment," and 16 eggs. Owner, Mr. A. S. Caldecott, Matale.

On February 22, 1895, from the Hindu temple at Yatalawa estate, Matale: 1 brass standing lamp marked in Arabic "Baba Abdul Rajap." Owner, B. Saffie.

On February 28, 1895, from the store at Goomera estate, Madulkele: 2 bags of cardamoms. Owner, Mr. C. J. Owen.

On March 5, 1895, from the store at Forres estate, Maskeliya: 2 bags containing 5 bushels of cherry coffee. Owner, Mr. C. S. Agar.

LOST.

ON March 6, 1895, from the owner's house at Kadederapitiya in Pundalu-oya : a red dog with white spots on body, answers to the name of "Soora." Owner, W. Dingi Rala.

පොලීජිවට ඕනෑකරණ ඇ.

କାର୍ତ୍ତ, ଅନନ୍ତପୁର ଲୁହିମା ; ମେଟ୍ରୋ ଲାତି 1895 ମୁଁ ଏକ ଶକ
ବାର୍ଷି ଦିନ ଲେଖି ଦିନ କାଳିକାର ଦିନପୂର୍ବିକୁଙ୍କରେ ଉଦ୍‌ଦେଶ୍ୟରେ
ଅନ୍ତର୍ଭାବେ ଅଲ୍ଲାଙ୍ଗାଳା ବିଦୀ ଯୋରକାଳିକାଲୁଧିକା ଦେଉଥାରେ
ପରିବାସୀ କାର୍ବୁଲୁବି ଚିତ୍ରିତ ; ଯନ୍ମିଶ, ମିଶଲ ; ଅନ୍ତର୍ଭାବ
ଅତିରିକ୍ତ ; ରଜାପାତ୍ର, ତେରିବାନ୍ତି କେରିଲ ; ପରିବାର, ଅଲିର୍ଦ୍ଦ
19ମେ ; ଲେଖ, ଅଧିକ 53 ; ଅର୍ପିର, ପରିବେଳେ ; ରାତି, କାଳିତାତେ ;
ବୁଝିଲୁ, ରାତିଲିଖିତ ; ଅଛେ, କାଳିତାତେ ; ଫୁଲକେପ, କେବାଜାଲେଖିତ
ବୈଶିଶ୍ଵା ଅଛେ ; ଦିନପୂର୍ବିକୁ ସହ ଦୁଇଲି ରିକାନ୍ ଅଛେ ; ବେଳେ
କେବେଳେକିମେନ ପାଇଁନାହିଁ ଯାଇନାହିଁ, ପର୍ଯ୍ୟାନାଳାକୁବି ; କେବାବେଳେ
କିମେନ ଗୁରୁତବେଳେକିମେନି, ପଞ୍ଚଦ୍ଵାରିଲ୍ ଲୁହିମିରେକେରେଲେ ଦେବିତି
ଦେଖିପରିବା ; ଦୁଇବିକାନ୍ତିମୁକ୍ତି ଦେବନ କୁଦ୍ରିତ ପ୍ରାଣିରେତ୍ତାରେ
ମଧ୍ୟ ଜନେ ଦେବିତିପରିପରିଦେବ ଦେବନ ପ୍ରାଣିଦେବିତି ରହିବେଳେକି
କେବାଲୁକେ ତେବେଳେକିମେନ ମୋହିତ କେବାଦୁଇକାର ଦୁଇଲୁହିମାକୁ
କାଳିକାର ପାଇଁ ଲୁହିମାକୁବିକାରକୁକୁ କିମେନ ଅଧିକ 19,105
ଦରଙ୍କ ଲରନ୍ତିମୁକ୍ତ ମୋହିତ ଅଲ୍ଲାଙ୍ଗାଳା ପିନିକା ମିଶିକରାଫାଇ.

କାଳ, ଅର୍ତ୍ତାବ୍ୟାଲ୍‌ମ୍‌; ପୋତୁ ଲାତି 1895 ଜ୍ଞ୍ଯୁ ରହା; ରି
ଇନ୍‌ 5 ଲେଖି ଦିବ୍ସ କରିକର ଦିଲ୍‌ଶୁର୍ଷାଙ୍କୁ ଲେଖି ଦେବୀଙ୍କାବ ପଣ୍ଡି
ତୁଥିଲା ପାଲ୍‌ଲେଖାବିଦି ପୋର କମି କଲ୍‌ପାଦ କିମ୍ବା ଫେର୍‌ତୁର୍‌ରେପ
ଶିଖକୁ କରିଛୁ ଲେଖି କିମିତେ ରହିଲା, କିମିଲା; ଆହା,
ବ୍ୟବ୍‌ଧିକାରୀ; ରଜନୀ, କେତେକୁଣ୍ଡ କରେଇବୁ; ଲମ୍ବକ, ଅଶ୍ଵରାଜ
ଚିତ୍‌ତି; ଲଜ୍ଜ, ଅତ୍ମ 5 ଟି; ଅର୍ତ୍ତାବ୍ୟାଲ୍‌ମ୍‌; ଅର, ଲେଖାଲେଖି;
କୁଣ୍ଡର, କେତେକୁଣ୍ଡ ଲାହା; ଅପ୍ତ, କରିବେ; ଦୁଇକଣକୁ,
କୁଣ୍ଡର ବ୍ୟାଲ୍‌ମ୍‌ଲା ଅଧି; ଲ୍ରିମ୍‌ଯିଲି ରିକନ୍ଟ ଅଧି; ବୋରଙ୍ଗ
କେତେକୁଣ୍ଡ ପାଇଁଯାତ୍ରି ଯୁବତୀ, ଏବେଦ୍‌ବି ଲେଖାଲେଖିତେ କେବିଏଲେ
କୁଣ୍ଡର ନିବାଦ; କାହିଁବା ଦେବ୍‌ନ ଲିଖିପାର ରେଖିବେଦ୍‌ବିନିବ
କୁଣ୍ଡର ନିବାଦ; କୋଧାନ ବାର ଦୂର୍ବ୍ଲିକ ଅଧୀ. କରିବାର ରେଖିବେ
କୁଣ୍ଡର ନିବାଦ; କାହିଁବା ଅଧିକ 19,105 ଦରଙ୍କ ଲରଙ୍କେ ଦୂର୍ବ୍ଲିକ
କୁଣ୍ଡର ନିବାଦ; କାହିଁବା ଅଧିକ 19,105 ଦରଙ୍କ ଲରଙ୍କେ ଦୂର୍ବ୍ଲିକ.

ମୋହିତ କୌଣସିର ଦୟାମି ଓ ତା କରୁଥିଲେ କବିତାରମ୍ଭ କିମ୍ବା ଅଧିକ 19,125 ଦରଶ ଵିରତ୍ତକୁ ମୋହିତ ଆଫର୍ଟିଂର ପିଲିକ ପିଲିକର ଅନ୍ତରେ

କାଳ, ଅବସିନ୍ଧୁର ଭାବରିଯା; ତେଣୁ ଲତି 1895 ମୁଁ ରଜ୍ୟ ବାରି ମତ 11 ଲେଖିଦିବ କାଳିକାର ଦିଲ୍ଲିତ୍ବକୁ ଲେଖି ଉଦ୍‌ଦେଶ୍ୟରେ ପଦ୍ଧତିରେ ଉପରେ କାଳିକାର ଦିଲ୍ଲିତ୍ବକୁ ଲେଖି କାଳିକାର ଦ୍ୱେତ୍ତାକାରୀଙ୍କରୁ କାରାର୍ତ୍ତଲ୍ଲବି ଦିଲିପି. ଅନ୍ୟିତ, ମିଶରିଲ୍; ଅହାର, ଛିବିତାରୀ; ରଙ୍ଗାର, କଣ୍ଠିଲ୍ଲବି; ଲଜିଜ, ଅଫର୍ଡ୍ 26୩; ରଙ୍ଗ, ଅଧିକ 4୩; ପରି, କଲ୍ପିଲ୍ଲବି; ନାହେ, ରୈଜ୍; ଲିପି; ଦନ୍ତ, ହୋଦନ୍ତିରିପର ଅହେ; ଦୂହକେତୁ, ପ୍ରିଯିର ଆପିତ; ର୍ମିଲ ରିକନ ଅହେ; ବୋହେଯିଷେପିନ ରାଦିନ୍ତ ଯୁଧୀଚିତ, ରୁଦ୍ଧିତଶ୍ଵରୁଷିତିତ; ଦୁଇହେତୁଦ୍ଵିତୀୟ ଦେନ୍ତ ହୁଦ୍ଦିପ ବୋଲିପ ତିନ୍ଦୁପେତ ଲୋକୁପ ହୋଇ ଅକ୍ଷୁର ଦୁଇତ୍ତ ଅହେ. କାଳିକାର ପୋଲିଚ୍ କମ୍ବିକ୍ଯୁରାରିଟା କିମ୍ବା ଅକ୍ଷିତ 19,125 ଦୂରତ୍ତ ଲର୍ଦ୍ଦିତ ଲୋକୁ ଅର୍ଲେଟ୍ ପିଲିଜିସ ପିଲିକର ଅହେ.

କାହିଁ, ତେଣେବିଲେ ଦେଖିବ; ମୋହୁ ପାଇଁ 1895 ମେସାହି ଫର୍ମା
ମାରି ଲେଖ 14 ଲେଖି ଦିଲ କାଳିନା ଅକାଲୁଦେଖିବ ପାରେଇ
କୋରକମିକାଲାଙ୍ଗ କୀମା ଜନ୍ମ ବିଲାନ୍ଧିକାରେତେ ଅବଶେଷିବି
ଏହି କାଲାଙ୍ଗ କୀମା ଦେଖିବ, ରେପାଣେ ବାନ୍ଦ କରିଛୁଲାବି ଜିଲ୍ଲାରେ
ଦୂରିତ, ଦେଖିଲୁ; ଦୁଲାଯ, କେତେଟାବି; ଅକାଳ, ବୁବାକାବି;
ରଜତଲକ୍ଷ ନାହିଁ; ଲମ୍ବା, ଅସିର୍ବଦ୍ଧ ଚାହିଁ; ରାତ୍ର, ଅଥି ରହି;
ଅର୍ଦ୍ଧରାତ୍ର, କାରିକି; ପାତା, କାହିଁ; ନାହିଁ, ପରାଲିଦି; ଅକାଳ,
କାଳିପି; ଦୁଃଖକାଳ, କୋଣେବେଳିବ ବିଲାରୀ ଆହି; ଯାଇଲ,
ନୀତି; ମୋହେବିଲେଖିବ ପଦ୍ଧିତ ବୀଜିବି, କାଳିନା ଦେଖିବୁ
କିମ୍ବା କାହିଁ ଦୁଃଖଦିନାବିପଦନ୍ତରେ ପ୍ରକାଶିତିଲୁବି; ତଥାବେଳି
କିମ୍ବା କାହିଁ ଦୁଃଖଦିନାବିପଦନ୍ତରେ ପ୍ରକାଶିତିଲୁବି; କାରିକାବି
କାରିକାବି ଦେଖିବୁବି; ପ୍ରକାଶିତିଲୁବି ଯୋଗିବ ପଦ୍ଧିତ କାହିଁ, ତେଣେ ବିଲିଲିବ.
ଶୀ. କୋଣାଲୁଲୁଲୁଲୁଲୁ ଜନ୍ମ ଦୁଃଖଦିନାବିପଦନ୍ତରେ କାମ କରି
ଦିନ ଦୁରିତ ଦୁରିତ ଅଳ୍ପିତିଶେଷନେ ମୋହୁବି ହୋଇ ଆଜାର ଦୁଃଖିତ
ଆହି; କାଳିନା ରେପାଣେ ନାମ୍ବିବାକାଳି ଲିଖିବ ଅବଶେଷିବ
19,161 ଦରଣ ମରନ୍ତବୁବି ମୋହୁବି ଆଲ୍ପିତ ପାଣିକ ପିବ
କାହିଁ

ಅಂತಿಮ ಪ್ರಾಣ ವರ್ಷದಲ್ಲಿ ಅವನು ಮರಿದ್ದರೆ ಇದನ್ನು ಸಾರ್ಥಕವಾಗಿ ಕಾಣಬಹುದಿಯಾಗಿ ನಿರ್ದಿಷ್ಟ ಹಿನ್ನೆಸೆ ಮಾಡಿರುತ್ತಾರೆ. ಈ ಪ್ರಾಣ ವರ್ಷದಲ್ಲಿ ಅವನು ಸಾರ್ಥಕವಾಗಿ ನಿರ್ದಿಷ್ಟ ಹಿನ್ನೆಸೆ ಮಾಡಿರುತ್ತಾರೆ. ಈ ಪ್ರಾಣ ವರ್ಷದಲ್ಲಿ ಅವನು ಸಾರ್ಥಕವಾಗಿ ನಿರ್ದಿಷ್ಟ ಹಿನ್ನೆಸೆ ಮಾಡಿರುತ್ತಾರೆ.

සෝරකම්කරණයේ සෙදවා.

ඩී. 1895 ක්වා ගෙවිටුව, ර මද 22 වෙති දින විරිති
ලෝල දැක්වීමේ ඉදින් යුතු තුළ ඉතුළු
නිති : "H. Mayne, 49th Regiment" යෙහි උස්සර
කේතුකරණය නිශ්චය යුතුවේ එහි යෙහි සික්කුල් වෙත

16. අධ්‍යක්ෂකරණ, මානවත් ජී. ඇස්. කැල්ඩ්විජකාව වෙයෝමාය.

• වසි 1895 කුටු පෙවර්වානී මඟ 22 වෙනි දින මායිලේ කට්ටලුවයේ තිබුණු දෙදාම් ගැලී තිබේ : ඇති අකුරු වැඩිහිටි බව අවිදුල් රෝප කිහිප උතුනු ආයි හෝ විවෘත පාඨ 1 ක්, ඇම තියුණු රෝප මි. සැරුජි.

වති 1895 ක්‍රි පෙබරවාරි මස 25 වෙනි දින මෙවලුත් කැලේ කුමුදුන්සේ ඉස්ටරියෝන් නිවේ : කරදුවීමගුණ මත් 2 ත් . අඩුතියාරෘ, වාරුල්පි පේ. ඕවනුවක්ද ය.

වති 1895 කුට්ට මුදුන මක් ර වෙති දින වූසෙලියුන් ගොයීම්වැන් තේ ඉඩවේරුමේ හිත් : මත් 2 න අඩංගු ගෙවි කෙපි බ්‍රිජ් න් . අපින්ඩ්රනා, ඩී. ඇංඩ්. එගාර වහුදුම්පා.

ଶୁଣିବେଳେ କେଣ୍ଟିବୁ.

වැඩි 1895 ක්‍රියා මාරුතු මස 6 ලෙඛි දක ප්‍රතිච්ඡිල්ල නෑයේ
කදින් පරිපිළි නෑයේ අවෝනිකාරයා නෑයේ වෙනත් තීව් : ප්‍රතිච්ඡිල්ල
යා නෑයේ දරණ ඇඟි සූදු පල්ලේ ඇයි රුහුවට බල්ලෙක්.
අවෝනිකාරයා, වත්තිස්, සිංහිගල.

பொலிகக் குட்டே ஸ்வையான ஆட்களின்
விவரக்குறிப்பு.

பெயர்களுக்கு நாட்டோரியா, கழகநி ம் ஆண்டு
குதமரசம் இந் தேதி, கனுத்துறை இக்கத்தினாடப்பற்று
வைச்சேர்ந்த பள்ளிக்காடவில் காலைவித்தானையைக்
குற்றஞ்சாட்டப்பற்றவன், சிங்களவன், பெனத்தசமயி,
கமத்தொழில், வழக்கு, உறரம்-சு அடி, மெல்லிய தே
கம், பொது சிறம், தோற்றமான மூக்கு, கறுத்தக் கண்
கள், மயிர்காண்ணடயாய் முடியப்பட்டிருக்கின்றது,
மேல்மீடையுண்டி, பொதுவாய் வசிக்குமிடம்-இக்கிகள்
துவே, ஊராடியிடம்-பர்ஸன் வெள்ளவிற்கிட்கோரு
ளையபச்சேர்ந்த தொடாம்பிரியி, இங்கிள்டுனிலுவப்
பொலிஸ்விதானை டொன் சாதிரிசுக்கும், தொடாம்பப்
பிற்றிப் பொலிஸ்விதானை டொன் உடேனிஸ் ஜபநெற்றி
க்கும் அவனை நன்றாப்பட்டதெரியும். அவனைப்பித்தத்துவம்
காக்க களுத்துறைப் பொலிஸ் நீத்வானுஸ் விடப்பட்டிரு
க்கிற விருத்து இலக்கம் கசுகுந்தி.

பெயர்-அனக்கிபுரபுரி பா, கஷத்தி ம் ஆண்டி தைமாசம் இந் தேதி, கருத்துறைப் பள்ளிக்காட்வில் களவுவீசித் தானெனக குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவுன், பெனத்த சமயி, கமத்தெழுல், வயசு-யிக், உயரம்-டிரி அடி, பருத்த தேகம், கறுவல், சப்பட்டை முக்கு, கறுத்தக்கண்கள், மயிர்-கொண்டுயாய் முடியபுப்பட்டிருக்கி ன்றது, அப்ப மேல்மிகாசும் தாழ்மயிருமுண்டி, பொது வாய் வசிக்குமிடம்-பள்ளிக்காட், ஊசாமிழிடம்-பாஸ்ட் ன் வெள்ளவிற்றிக் கோருளையைச்சேர்ந்த தொடாம்பயிற் றிய, இந்திக்கல்லுடுவ பொலிஸ்விதாளை டொன் சாதிரிசுக்கும், தொடம்பவிற்றிப் பொலிஸ்விதாளை டொன் உடை னிலை ஜபநெந்றிக்கும் அவளை நன்றாய்த்தெரியும். அவளைப்பிடித்து வூக்காகக் கருத்துறைப் பொலிஸ் நீதவானால் விடப்பட்டிருக்கிற விற்குது இலக்கம் கூக்குடி.

பெயர்-ஆர்னேஸியா, காக்கு ம் ஆண்டு தொமாசம் நிர்த்தி, காஞ்சிதுறையைச்சேர்ந்த பள்ளிகொடவில்லை களவெலுத்தானைக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்க எவன், பெளத்த கமயி, கமத்தொழில், வயசு-உள், உயராம்-நி அடி, மெஸ்லிய தேகம், கறுவல், தோற்றுமான மூக்கு, கஹத்தக்கணகள், மயிர்-காண்ஸடையாய் முடிய பட்டிருக்கின்றது, அற்ப மேல்மிக்கையுண்மீ, பொது வாய்வசிக்குமிடம்-பாஸ்டன் வெள்ளவிற்கிற் கோருளையைச்சேர்ந்த கனன, கனனப் பொலிவிவதானை டெரான் வில்லியமுக்கு அவளை நன்றாய்த்தெரியும். அவளைப்பி நித்தாங்காகக் காஞ்சிதுறையுப் பொனிலை தீவனானுஸ் வீடு பப்பட்டிருக்கிற விளக்கு விளக்கம் கக்கவது.

பெயர்சிரிவெத்துமாகே தூவா, கறுக்கி ம் ஆன்டு
தைமாசம் பிக் க் தேதி, களுத்துறை இத்திவிகாட்ப்பற்று
வைக்கேர்ந்த கல்பொத்தவளவில் திருஷ்ணுவெனக் குறு
ஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கமத் தொழில்,
பெளத்த சமயி, வயசு-பிக், உயரம்-சு அடி சு அங்குல
ம், கறுவல், பெரிய மூக்கு, நல்லபுற்றன், கறுத்த மயிர்
கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, அகன்ற
தோள், பொதுவாய் வசிக்குமிட்-க்ளபொத்தவன், ஜெ
சாஇமிடங்கள்-இட்கிளதுமில, பள்ளிவெகாட், கல்பொத்
கவள், இட்கிள்கள் தில, பள்ளிவெகாட் என்னுமிடங்களில்
நுக்கும் பொலிஸ்விகாணமாருக்கு அவனை நன்றாய்த் தெ
ரியும். அவனைப் பிடித்தலுக்காக கருத்துறைப் பொலி
ஸ் நீதவானுஸ் விடப்பட்டிருக்கிற விருந்து இலக்கம்
நகூறு.

பெயர்-அன்கிபுராக்னனேரிய, காக்குடி மு ஆண்டு தூது மாசம் யிக் கூட தேதி, களுக்குத்துறை கல்பொத்துவளவில் திருத்தங்களைக் குற்றஞ்சூட்டப்பட்டவன், சிங்களவன், பெளத்த சமயி, கூவிக்காரன், வயசு-உசு, உயரம்-கா அடி, கறுவல், சபப்பட்டை மூக்கு, நல்ல பற்கள், கபில சிறையர், அப்ப தாடி மயிருண்டி, பொதுவாய் வசிக்குமிடம்-இந்திகள் துடிவ, இந்திகளுடுவுப் பொலிஸ் விதானை டோன் சாதிரிசுக்கு அவனை நாட்டுருப்புத் தெரியும். அவனைப்பிழித்தலுக்காகக் களுத்துறைப் பொலிஸ் நீதவானுல் விடப்பட்டிருக்கிற விழுந்து இலக்கம் கூக்குறி.

பெயர்எனகாட ஜேம்ஸ், கனுத்துறை அகலாவத்தை கிடைத்தில், சுதங்குடி மூண்டிகைமாசம் பிழ ந் தேடி, களவுடைத்தான் ந்தும் வேணுமென்று காய்ப்படுத்தினா வெண்ணாக குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், வேலாளன், பெளத்த சமயி, வயசு-உடு, உயரம்-நி அடி, பருத்த தேகம், கழுவல், சப்பட்டை மூங்கு, கறுத்தக் கண்கள், மரிசு-காண்ணயாய் முடியப்பட்டிருக்கின்ற து, பொதுவாய் வசிக்குமிடம்-கனுத்துறை இருக்கொடு ப்பற்றுவகச்சேர்க்க புறாம்புவெநாட, சூரியிடங்கள் அல்தமுரளை, குருஞ்சல், காவிகாடி, பெற்றேரு-புறா ம்புவெநாடவிலிருக்கிறார்கள், புறாம்புவெநாடப் பொவில்ல விதானை ஜெ. டபின்யூ. ஏ. கொத்தலாவனாவுக்கும், இத்த கொடுப்பற்ற ஊர் சர்ஜன்ற் டேவிட் டி அல்விக்ககும் அவனை நன்றாய்க் கெரிபும். அவனைப் பிடித்ததறுக்காகக் கனுத்துறைப் பொவிலை நீதவானால் விடப்பட்டிருக்கிற விளங்கு இலக்கம் கக்கக்கூ.

பெயர் - முத்தவைற்றி சொன்கா அல்லது சொகா, கசுங்கும் ஆண்டிகைமாசம் யிசுங் தேதி, கஞ்சதுறை கூட்டுக்கொட்டுக்கரவில் களவுபீத்தாணவைற்றும் படிகாய் ப்படித்தினுவைற்றுவும் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்க எவன், பொத்த சமயி, கமத்தொழில், உயரம்-டி அடி, மெல்லிய தேகம், பொதுசிரி, தோற்றுமான மூத்து முன்பற்களிலை, கறுத்தக்கணகள், மலிர்-ட காண்ணயைய் முடியப்பட்டிருக்கின்றது, அப்ப மேல்மீசையும் தாடி மீயிருமுன்றி, பொதுவாய் வசைக்குமிடம்-ட காட்டுக்கரா, ஜாசாபிமிடங்கள்-நாரவில், தெறாங்கம், தெறாவளஸ்ப் பிரிவைக்கேர்ந்த கொண் பொரோவில் விதாணை ஆராய்ச்சி குத்தும், பொவில் விதாணை இசாரில் பிரனுந்துவுக்கும் அவனை நன்றாய்த் தெரியும். அவனைப் பித்தத்துவுக்காகக் கஞ்சதுறைப் பொவில் நீதுவானால் விடப்பட்டிருக்கிற விழங்கு இலக்கம் கக்கக்கு.

பெயர்-பிரனாந்து அல்லது அனக்புரதவளைரி, களுத்துறைக் கொட்டகைதாலில், கசுக்கும் ஆண்டு வைதமாசம் யிலகங் தேதி, களவெளித்தானென்றும் படிகாயப்படுத்தினுடைன்றும் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், பெளத்த சமயி, கமத்தொழில், வயசு-கூடி, உயரம்-நிதி சூ அன்றுலம், கறுவல், பற்கள்-ஒழுங்கானவை, கறுத்தக் கணகன், மயிர் கொண்டையாய் முடியப்பட்டிருக்கின்றது, மேலும் மீதை யுண்டு, பொதுவாய்-வசிச்குழிடம்-இந்திக்ஸ்துமிவ, ஊசாடுமி டம்-பள்ளிகளை, இந்திக்கணதுமிஸப் பொலிஸ் விதானை டெரன் சாந்திரிக்குதும் வெறுவனப் பொலிஸ் விதானை டெரன் பெரோவிக்க

கும் அவனை நன்றாய்த் தெரியும். அவனைப் பிடித்தலுக் காகெ களூத்தறைப் பொலிஸ் நீதவானுஸ் விடப்பட்டி ருக்கிற விருந்து இலக்கம் கைக்கடு.

திருடப்பட்டது.

சுக்கு ம ஆண்டு மாசிமாசம உட ந் தேதி, வரியப் பொளவல் டின்டிரிச் இல்லினீர் லாயத்திலிருந்து : “H. Mayne, 49th Regiment” என்னுங் குறியுள்ள வினன் துப்பட்டி க, முட்டை மிக. சொந்தக்காரன், மெல்ல எ. எஸ். கால்டிகட், மாத்தளை.

சுக்கு ம ஆண்டு மாசிமாசம உட ந் தேதி, மாத்தளை யற்றவளத் தோட்டத்தில் இந்து கோவில்லிருந்து : பச்சா அப்தல் ராஜாப் பன்று அடிய ஏழுத்தால் வெட்டப்பட்ட பிததளைக் குத்தவிளக்கு க. சொந்தக்காரன், பி. செப்பி.

சுக்கு ம ஆண்டு மாசிமாசம உட ந் தேதி, மனிளக் கீரு குமார தோட்டத்தில் : ஏலம் சாக்கு உ. சொந்தக்காரன், மெல் சால்ஸ ஜே. ஒவன்.

சுக்கு ம ஆண்டு பங்குனிமாசம இந் தேதி, மனகே வியா பொரேஸ் தோட்டத்தில் களஞ்சிய சாக்கில்லிருந்து : இதுசலுள்ள கோப்பி சாக்கு உ. சொந்தக்காரன், மெல்ஸி. எஸ். எகர்.

இழக்கப்பட்டது.

சுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கந் தேதி, புண்ணிது ஒயாவல் கத்தேதெரப்பிட்டியில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : வெள்ளைப் புள்ளிச்சூள்ள சிவப்பு நாய்க, பெயர் சூரா. சொந்தக்காரன், டபிள்யு. டிங்கிரால்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office
Colombo, March 14, 1895.